



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை அதிவிசேஷமானது

අංක 2394/09 - 2024 ජූලි මස 22 වැනි සඳුදා - 2024.07.22
2394/09 ஆம் இலக்கம் - 2024 ஆம் ஆண்டு யூலை மாதம் 22 ஆந் திகதி திங்கட்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டம்

53 ஆம் பிரிவின் கீழான கட்டளை

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் பிரிவு 53 இன் படி எனக்கு வழங்கப்பட்டுள்ள தத்துவங்களின் அடிப்படையில், முதலீட்டு மேம்பாட்டு அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய நான் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பரிந்துரையை கருத்திற் கொண்டு அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பேரில் -

- (அ) அமைச்சரவை, அதன் 2024 யூலை 09 ஆந் திகதியுடைய 24/1304/631/032 ஆம் இலக்க தீர்மானத்தின் மூலம் இதற்கான அட்டவணை I இல் குறித்துரைக்கப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட நபரின் வியாபாரத்தை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரமாக நியமிப்பதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது எனவும்;
- (ஆ) அத்தகைய வியாபாரத்தை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம்நிலை வியாபாரமாகக் கருதுவதற்கான காரணம் இதன் அட்டவணை II இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறாகவுள்ளது எனவும்;
- (இ) சட்டவாக்கங்களின் கீழ் வழங்கப்பட்ட விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள் இதன் அட்டவணை III இல் குறிப்பிடப்பட்டுள்ள வாறாகவிருத்தல் வேண்டும் எனவும்; அத்துடன்



அட்டவணை II

செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரமாக கருத்தில் கொள்ளப்படுவதற்கான காரணம்

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் பிரிவு 5 இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் குறிக்கோள்கள், அச்சட்டத்தின் பிரிவு 53 (5) இல் கூறப்பட்டுள்ளவாறு தேசிய நலனை அல்லது தேசிய பொருளாதாரத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, கொழும்புத் துறைமுக நகரத்தை ஸ்தாபிப்பதன் வெற்றியை உறுதி செய்வதற்காக வியாபாரங்களை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை வியாபாரமாக நியமிப்பதில் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

SATGURU TRAVEL AND TOURISM L. L. C (இதனகத்துப் பின்னர் "SATGURU L. L. C." எனக் குறிப்பிடப்படுகிறது), ஐக்கிய அபுர எமிரேட்ஸில் கூட்டிணைக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும், என்பதோடு இது SATGURU TRAVEL AND TOURISM HOLDING PRIVATE LIMITED நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமாகும், SATGURU L. L. C என்பது சர்வதேச விமான போக்குவரத்துச் சங்கம் (IATA) சான்றளிக்கப்பட்ட, முதன்மையான உலகளாவிய பயண சேவை வழங்குநர், 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளது, விமான டிக்கெட்டுகள், ஹோட்டல் முன்பதிவுகள், கார் முன்பதிவுகள் மற்றும் விடுமுறை பொதிகள் போன்ற சேவைகளை வழங்குகிறது.

SATGURU L. L. C, இந்தியா மற்றும் மத்திய கிழக்கில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான முதன்மையான விடுமுறை இடமாக இலங்கையை அடையாளம் கண்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க டொலர்கள் 100,000 முன்மொழியப்பட்ட முதலீட்டுடன், SATGURU L. L. C கொழும்பு துறைமுக நகரத்திற்குள் பிராந்திய நடவடிக்கைகளை ஸ்தாபிக்கும், இதில் 24/7 உலகளாவிய வாடிக்கையாளர் ஆதரவு சேவை நடவடிக்கையும் உள்ளடங்கும். SATGURU TRAVEL AND TOURISM HOLDING PRIVATE LIMITED ஆண்டுக்கு 297,859,901 அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருவாய் ஈட்டும்போது, SATGURU L. L. C 2022 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டில் 35,725,070 அமெரிக்க டொலர்களை ஆண்டு வருவாயைப் பதிவு செய்துள்ளது.

வணிகத் திட்டமானது, அதன் உலகளாவிய விற்பனை உத்தியுடன் இணைந்து, உள்நோக்கிச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான விற்பனை ஊடகங்களை உருவாக்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்புக் குழுவை உள்ளடக்கியது. கொழும்பு துறைமுக நகரத்தில் பதிவுசெய்யப்பட்ட SATGURU L. L. C செயல்பாட்டின் முதல் வருடத்திற்குள் 21 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும், குறிப்பிட்ட வெளிநாட்டு நாணயத்தில் சம்பாதிக்கும்.

SATGURU L. L. C ஆனது சுற்றுலாத் துறையிலும் உலகளாவிய வர்த்தக மையத்திலும் கொழும்பு துறைமுக நகரத்தின் நற்பெயரை மேம்படுத்த உதவும். நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை உருவாக்கவும், அதே நேரத்தில் வெளிநாட்டு நாணயத்தின் வரவுக்கு பங்களிக்கவும். கொழும்புத் துறைமுக நகரத்தில் ஒரு இருப்பை நிறுவுவதன் மூலம், SATGURU L. L. C நிறுவனம் அந்த இடத்தின் மூலோபாய அனுகூலங்களைப் பயன்படுத்தி அதன் வளர்ச்சியை அதிகரிக்கவும் பிராந்தியத்தில் அதன் சந்தை நிலையை வலுப்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அட்டவணை III

சட்டவாக்கங்களின் கீழ் வழங்கப்படுகின்ற விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள்

சட்டத்தின் அட்டவணை II இல் பட்டியலிடப்பட்டவாறான சட்டவாக்கங்கள்		வழங்கப்படுகின்ற விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்கள்
1	2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம்	அ) பகிர்ந்தளிக்கப்படுகின்ற சகல வருமானம், இலாபங்கள் மற்றும் பாங்கிலாபங்கள் என்பவை இச்சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட சகல வரிகளிலிருந்தும் விலக்களிக்கப்படும். ஆ) மேற்கொள்ளப்படுகின்ற சகல கொடுப்பனவுகளும் இந்தச் சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட நிறுத்தி வைத்தல் வரியிலிருந்து விலக்களிக்கப்படும்.
2	2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச் சட்டம்	அ) ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டவாறு வியாபார ரீதியான பொருட்கள் மற்றும் சேவைகளின் சகல இறக்குமதிகள் மற்றும் சகல உள்நாட்டு கொள்வனவுகளும், இச்சட்டத்தின் கீழ் விபரிக்கப்பட்ட வரிகளிலிருந்து விலக்களிக்கப்படும்.

I கொப்ப : (I) தேடிய - இலங்கைப் பூங்கா பூங்காக்களில் பூங்காக்களில் பூங்காக்களில் - 2024.07.22
பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2024.07.22

அட்டவணை IV			
வழங்கப்படுகின்ற விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்களின் செல்லுபடியாகும் காலம்			
சட்டத்தின் அட்டவணை II இல் பட்டியலிடப்பட்டவாறான சட்டவாக்கங்கள்		ஆரம்பிக்கின்ற திகதி	முடிவடைகின்ற திகதி
1	2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14

அட்டவணை IV வழங்கப்படுகின்ற விலக்களிப்புக்கள் அல்லது ஊக்குவிப்புக்களின் செல்லுபடியாகும் காலம்			
சட்டத்தின் அட்டவணை II இல் பட்டியலிடப்பட்டவாறான சட்டவாக்கங்கள்		ஆரம்பிக்கின்ற திகதி	முடிவடைகின்ற திகதி
2	2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச் சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
3	2002 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
4	2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதிச் சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
5	1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க மதுவரி (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
6	சுங்க கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 235)	2024 யூலை 15	2049 யூலை 14
7	2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரிச் சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
8	1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
9	1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தய, சூதாட்ட விதிப்பனவுக் சட்டம்	ஏற்புடையதல்ல	ஏற்புடையதல்ல
10	1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க வேலையாட்களின் தொழில் முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
11	களியாட்ட வரி கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 267)	ஏற்புடையதல்ல	ஏற்புடையதல்ல
12	2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நியச் செலாவணிச் சட்டம்	2024 யூலை 15	2049 யூலை 14
13	2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குவிதி) சட்டம்	ஏற்புடையதல்ல	ஏற்புடையதல்ல

EOG 07 - 0203